



நியூ வேல்ஸ் காவல்துறை குற்றத் தடுப்புத் தொடர்கள்

உங்கள் கடல் மரக்கலத்தைப் பாதுகாக்கவும்

உலகிலேயே மிகச் சிறந்த நீர்வழிகளில் சிலவற்றை நமக்கு மிக அருகிலேயே கொண்டிருக்கும் நியூ சவுத் வேல்ஸில் இருப்பதற்கு நாம் மிகவும் பாக்கியசாலிகள்.

துறைமுகத்தில் பயணிப்பதற்கோ, ஏரியில் பயணம் செய்வதற்கோ அல்லது கரையோரத்தில் மீன்பிடிப்பதற்கோ உங்கள் கடல் மரக்கலம் நன்கு செயல்படும் நிலையில் இருப்பது அவசியமாகும்.

துறைமுகப் பகுதியில் நங்கூரமிட்டிருந்தாலும், உங்கள் ஊர்திப்பாதையில் அல்லது தெருவில் அல்லது உங்கள் வாகனக் கொண்டகையில் நிறுத்தியிருந்தாலும் கூட, சில கூடுதல் முன்னெச்சரிக்கைகளை எடுப்பதன் மூலம், உங்கள் கடல் மரக்கலம் திருடர்களால் குறிவைக்கப்படுவதற்கான வாய்ப்புகளை நீங்கள் கணிசமாகக் குறைக்கமுடியும்.

உங்கள் வீடு, மோட்டார் வண்டி அல்லது மிதிவண்டியின் பாதுகாப்பைப் போல உங்கள் கடல் மரக்கலத்தின் பாதுகாப்பும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சாவினைப் பாதுகாப்பாக வைத்திருத்தல், தரமான பூட்டுகளாலும் சங்கிலிகளாலும் பிணைத்தல் மற்றும் கழற்றக்கூடிய விலையுயர்ந்த பொருட்களை மறைத்து வைத்தல் போன்றவை உங்கள் கடல் மரக்கலம் சேதமடைவதிலிருந்து அல்லது திருடப்படுவதிலிருந்து தடுக்க உதவும். உங்கள் கடல் மரக்கலத்தை நன்றாகப் பாதுகாக்க இதோ சில எளிய வழிமுறைகள்:

நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கும் சமயத்தில் உங்கள் கடல் மரக்கலத்தைப் பாதுகாக்கவும்

- உங்கள் கடல் மரக்கலத்துக்கு உள்ளே சாவினை விட்டுச்செல்வதோ அல்லது அங்கேயே வைத்திருப்பதோ ஒருபோதும் கூடாது
- எப்போதும் உங்கள் கடல் மரக்கலத்தின் உபகரணங்கள் பயன்படுத்தப்படாத நேரங்களில், அவற்றைப் பார்வையில் படாதபடி பாதுகாப்பாக மறைத்து வைக்கவும்
- தரமான பூட்டுகள், எச்சரிக்கை அமைப்பு மற்றும் அடையாளம் காணக்கூடிய அம்சங்களை (வரிசை எண்கள் மற்றும் புகைப்படங்கள்) பதிவு செய்தல் போன்றவற்றால் உங்கள் கடல் மரக்கலத்தை மேம்படுத்துவது பற்றி சிந்திக்கவும்

கடல் மரக்கலத்தை வீட்டில் பாதுகாக்கவும்

- எப்போதும் இழுவை வண்டிகளைப் பிணைக்கும்போது தரமான பூட்டுகளையோ அல்லது சங்கிலிகளையோ பயன்படுத்தவும்
- வீட்டிலேயே நிறுத்தப்பட்டிருந்தாலும், பார்வையில் படும்படியாக ஆழத்தை ஒலியால் அளக்கும் கருவிகள் மற்றும் உயிர் காப்பு மிதவை ஆடைகள் போன்ற விலை மதிப்புள்ள பொருட்களை விட்டுச்செல்ல ஒருபோதும் கூடாது
- எப்போதும் நல்ல வெளிச்சமுள்ள பகுதியிலோ அல்லது மக்கள் நடமாட்டமுள்ள பகுதியிலோ நிறுத்த முயற்சிக்கவும்

கடல் மரக்கலத்தை வாங்கும்போது அல்லது விற்கும்போது உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- உங்கள் கடல் மரக்கலத்தை விற்கும்போது சரியான இடத்தை விளம்பரம் செய்ய கூடவே கூடாது
- எப்போதும் வாங்குவதற்குச் சாத்தியமுள்ள விற்பனையாளர்களின் அடையாளத்தைக் கண்டு, பதிவு செய்துகொள்ளவும்
- சோதனை ஓட்டத்துக்காக மேற்பார்வை இல்லாமல் உங்கள் கடல் மரக்கலத்தை எடுத்துச்செல்வதற்கு அனுமதிக்க ஒருபோதும் கூடாது
- எப்போதும் வாங்குவதற்கு முன்னால் கடல் மரக்கலத்தின் தராதரத்தைப் பின்வரும் இணையதளத்துக்குச் சென்று பார்க்கவும் www.ppsr.gov.au/buying-boat

கடல் மரக்கலத்தின் பாதுகாப்பு மற்றும் பத்திரத் தன்மை பற்றிய மேலதிக விவரங்களுக்குத் தயவுசெய்து

www.police.nsw.gov.au என்ற இணையதளத்திலுள்ள கடல் தொடர்பான பக்கத்துக்கோ அல்லது

www.rms.nsw.gov.au என்ற இணையதளத்திலுள்ள சாலை மற்றும் கடல்சார் சேவைகளுக்கோ (Roads and Maritime Services) செல்லவும்.

மேலதிகக் குற்றத் தடுப்புத் தகவல்களுக்கு எங்களது

www.police.nsw.gov.au/safety-and-prevention என்ற இணையதளத்துக்குச் செல்லவும்



நெருக்கடியான அல்லது உயிருக்கு ஆபத்தான நிலைமையில்.



Police Assistance Line (131 444)

நெருக்கடியில்லாத நேரங்களில்.



Crime Stoppers (1800 333 000)

குற்றம் பற்றிய தகவல்களை வழங்க, இதில் பெயர் வெளியிடப்படமாட்டாது.

கடல் மரக்கலத்தின் பாதுகாப்பு